

00:00 - 01:00	<p>இப்போ... இது... நினைவலைகள் என நாங்க செய்யிற செயற்றிட்டம்... மாத்தறையில் உள்ள பிரதீபா ஊடக வலையமைப்போடு சேந்துதான் இதைச் செய்யிறோம். நாங்க... முதியோர்கள்ட கதைகள் ஒன்றுசேர்த்து... அடுத்த தலைமுறையினருக்காக சேமிச்ச வைக்கிறோம். தேசிய சுவடிக்கூடத்துல அல்லது இணையத்தளத்துல சேமிச்ச வைக்கிறோம். அதனால... உங்கட கதையையும் எடுத்தா பரவாயில்லையா...? விருப்பமா...? கதைய... அதுக்குப் பிறகு... சிலநேரம்... அதுட பகுதிகள் எடுத்து மத்தவங்களோட பகிர்ந்துகொள்ளுவோம். தென்பகுதிக் கதைகள் வடக்குல உள்ள ஆக்களோடையும்... வடபகுதிக் கதைகள் தெற்கில உள்ள ஆக்களோடையும் நாங்க எல்லாரும் புரிஞ்சிகொள்ள ஏலுமா இருக்கிறத்துக்கு... மத்த ஆக்கள் எப்படி இருக்கிறாங்க என்றத்த... பரவாயில்லையா?</p> <p>பரவாயில்ல. பிழையில்லத்தானே அதுல...? ஒத்துமையா நல்லா இருக்கனும். இப்பிடி இருக்கனும். அந்நியோன்யமா இருக்கனும்... இப்படி நினைங்க...</p>
01:00 - 02:00	<p>இப்ப... இங்க உள்ள எல்லாரும் முஸ்லிம் ஆட்கள். விளங்கிச்சா...? அடுத்தது... முஸ்லிம் ஆட்களோட ஏதாவது சச்சரவுகள் ஏற்பட்டா... அக்குரஸ்ஸ பகுதியில உள்ளவங்க சிங்கள ஆட்கள். என்ன நடக்குது...? சண்டதானே இனி. அவங்கட அதிகாரம் இங்க இருக்கிறதால... அவங்க அங்க போனா அடிப்பாங்க. அதால.. எந்தவொரு பிரயோசனமும் இல்ல. அப்பிடி இருக்கேலாதே...? யாரென்றாலும் ஒத்துமையோட இருந்தா... அப்பிடி ஒன்டும் நடக்காது.</p> <p>உங்கட பெயர் சொல்ல விருப்பமா...? வேணாமா...? பெயர் சொல்ல விருப்பம் இல்லையென்றா...?</p> <p>இல்ல... நாங்க இனி பிழையொன்று சொல்றதில்லையே...</p> <p>அதுதான்... பொதுவா நாங்க கேக்க வேணும்தானே... பெயர் சொல்ல விருப்பமா... இல்லையா என்று...</p> <p>இவரின்ற பெயரை இது செய்துகொள்ளுங்க... பரவாயில்ல.</p> <p>என்ன ஐயா உங்கட பெயர்?</p> <p>என்ற பெயர் எம்.ஏ.கே. பியசேன.</p> <p>பியசேன...? சரி... ஐயா நீங்க இங்கேதான் வாழ்ந்தீங்களா...? இங்கேதான் பிறந்தீங்களா...?</p> <p>நான் இங்கதான். எனது ஊர்... வீடு எல்லாம் இங்கதான்... எங்கட பரம்பர வீடு இருப்பது அங்க மேட்டு நிலத்துல... இந்த பாதையால போய்... அதோ... மேல இருப்பது எங்கட பரம்பர வீடுதான். நான் இந்த இடத்துல வீடொன்றக் கட்டிக்கொண்டன்.</p>
2:01 - 3:00	<p>அப்படியென்றா நீங்க எப்படி சந்திச்சிக்கொண்டீங்க?</p> <p>என்ற கூட்டாளி ஒருத்தர் அகுரஸ்ஸைல இருக்காரு. இது எனது மனைவி.</p> <p>அப்படியென்றா சந்திச்சத்தாலதானா கலியாணம் கட்டினீங்க... இல்ல... பேசின கலியாணமா?</p> <p>இல்ல... பேசின கலியாணம்</p> <p>ஆ... சரி.. சரி... இப்போ எவ்வளவு காலம் கலியாணம் கட்டி...?</p> <p>இப்போ ஒரு பத்து வருஷம் மட்டில ஆகுது...</p> <p>பத்து வருஷமாகுதா?</p>

	<p>அதுதான் நான் சொன்னேன் அந்த... என்ன விட மத்தாக்களுக்கு கூடத் தெரியுமெண்டு... அதுதான்...</p> <p>ஆ... இந்தப் பக்கமில்ல?</p> <p>ஓம்... இனி நான் உண்மையா... வீடுகள் கொஞ்சம் இருக்கு. என்னோட யாரும் எந்தப் பிரச்சினையும் இல்ல. எங்களுக்கு சிங்களமா... முஸ்லிமா... என்று விளங்குதும் இல்ல ஒன்டா வேலைக்குப் போனா. கலியாண வீட்டுக்குப் போய் உட்காருவோம் இப்பிடி எல்லாரும்... அந்த... சாப்பிடுவோம்... குடிப்போம். இப்போ... வேலை நேரங்கள்லயும் நாங்க ரெண்டு இனங்கள் என்று விளங்குதில்ல எங்களுக்கு. அந்தளவுக்கு நாங்க கூட்டாளிமார் இவடத்துல. இதுக்கு அங்காலயும் வீடுகள் இருக்கு. இப்போ... கலியாணம் ஒன்று என்டாலும் எங்கட ஆக்களுக்கு... இந்த ஆக்களட எத்தினையோ கலியாணங்கள் எங்கட வீட்டிலேயும் செஞ்சிருக்காங்க சிங்கள ஆக்களுக்கு. எங்களுக்கே பொறுப்பத் தந்து செய்வாங்க.</p> <p>அப்படியென்டா...? எனக்கு விளங்கல்ல. அவங்கட கலியாணத்த இங்க செய்வாங்க என்டா?</p> <p>சிங்கள ஆக்களுக்குக் கொடுப்பாங்க. அவங்கட ஆறு பேரு இருந்துதானே அங்க வைப்பாங்க.</p> <p>அப்படியென்டா...? எனக்கு விளங்கல்ல.</p> <p>தட்டுல ஆறு பேரு இருந்து...</p> <p>ஆ... சரி... சரி... சஹன் முறையில..</p> <p>சஹன்லதான் வைப்பாங்க.</p>
<p>3:01 - 4:00</p>	<p>அது... அவங்க. எங்களுக்கு அப்படி ஏலாதே...</p> <p>ஓம்</p> <p>நாங்க இனி... எங்கட கலியாண வீட்டில இருக்கிறது பீங்கான் வேறாக... அப்பிடி எல்லாமே வேறு வேறாகத்தானே இருக்கு.</p> <p>ஓம்</p> <p>நாங்க அந்த முறைக்கு இங்க செய்து... எங்கட சிங்கள ஆக்கள் வந்தா... இங்க வந்து சாப்பிட்டு... அங்க போய்... கதைச்சிப் பேசி... அன்பளிப்புக்கள கொடுத்திட்டுப் போவாங்க.</p> <p>ஆஹ... சரி... சரி... சரி...</p> <p>இப்போ அவங்கட மூணு... நாலு கலியாணங்கள் இங்கதான் நடந்தது. நாளைக்கு நாளன்டைக்கும் ஒண்டு இருக்கு. அவங்களும் இங்கதான். நாங்க ஒன்றா இருந்தா... நாங்க ரெண்டு இனங்கள் எண்டு எங்களுக்கு விளங்குதில்ல. அந்த வீடுகளுக்குப் போனா... வேடிக்கையாகக் கதைச்சிட்டு... தேத்தண்ணி குடிப்போம் எல்லாரும் ஒன்டா இருந்து. அப்படித்தான் இருக்குது. இப்போ... 'நீ... வா... போ...' எண்டுதான் கதைக்கிறது. அப்பிடி நிறைய கூட்டாளிமாருகள் என்னோட இருக்காங்க இந்த ரெண்டு மூணு வீடுகள்ல. அங்க கலியாணங்கள் நடந்தா... எங்கட வீடுகள்ல இருந்தும் போவோம். என்ட ஆக்கள் எல்லாருக்கும் இவங்க கலியாணத்துக்குச் சொல்லுவாங்க. எப்படியும் அந்த வீட்டாக்கள்களோட நாங்க நல்லா பழகுறதால. என்ட தம்பி தங்கச்சிகள் எல்லாரும் வருவாங்க பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு. அந்தா இருக்கு... அவங்கட கலியாணக் காட் ஒன்று. அதுவும்... அந்த... முஸ்லிம் ஒருத்தர்தான். அந்த காட் வடிவானது என்றத்தால நான் வெச்சிக்கொண்டு இருக்கன்.</p> <p>ஆஹ...</p>

<p>4:01 - 5:00</p>	<p>எங்களோட நல்லா இருக்கிற ஆக்கள் கட்டாயமா கலியாணத்துக்குச் சொல்லுவாங்க.</p> <p>ம்ம்... இனி இந்தப் பக்கத்துல கலவரங்கள்... பிரச்சினைகள் இல்லையா?</p> <p>இங்க என்டா... இந்தக் கொஞ்ச இடத்திலயும் என்டா... இல்ல. 1915 இல இருந்ததாம். இங்க இல்ல. இங்க முடிஞ்சி. இப்போ... இந்த... கிட்டடியில... பேருவளையில என்னமோ முறுகலொண்டு இருந்தயாமே?</p> <p>ஓம்... அளுக்கம.</p> <p>அந்த நேரத்திலயும் இங்க ஒண்டுமேயில்ல. இங்க பொலிஸால போட்டிருந்தாங்க. இங்க ஒண்டும் இருக்கல்ல. சும்மா போட்டிருந்தாங்க.</p> <p>அப்படியென்டா... அந்த மாதிரியான சந்தர்ப்பங்கள்ல... அதாவது... அப்படி உருவாக்கிக்கொண்டு வரேக்குள்ள... இப்ப... நீங்க ரெண்டு பேரும்... இந்த... இந்த... ஊருல ஒன்டா இருக்கின்ற ஆக்கள்தானே.</p> <p>ஓம்</p> <p>அந்த இன பேதம் விளங்குதில்லத்தானே. ஆனாலும்... இப்போ... வெளியால... இந்த ஊடகங்களால சரி... அந்த அளுக்கம சம்பவத்தால சரி... ஒவ்வொரு ஸ்டிக்கரால சரி... ஏதாவது வேறுபாடுகள் இருக்கெண்டு கத்திக்கொண்டு இருக்காங்களே ஆக்கள்...</p> <p>ஓம்</p> <p>அப்ப என்ன நினைக்கிறீங்க?</p> <p>அங்க கத்தினத்துக்கு இங்க எங்களுக்குத் தெரியுதில்ல. பெரிய முட்டாள்தனத்துல இப்பிடி செய்யிறாங்க... அப்பிடி சொல்றாங்க இனி.</p> <p>அப்படியென்டா... அவங்கள கணக்கில எடுக்கிறயில்லையா? பயமில்லையா இப்படியான சக்திகள் இங்கயும் வருமெண்டு?</p>
<p>5:01 - 6:00</p>	<p>அப்படியென்டாலும்... இங்க பள்ளிவாசல்களையும் சொன்னாங்களாம் தன்டபாட்டலயே இருக்கனும் என்டும் இது பற்றி எதையும் கதைக்கத் தேவல்ல என்டும் சொன்னதாக யாரோ சொன்னாங்க. இப்போ நேத்து முந்தநாள் ஏதாவது இருந்ததா?</p> <p>எனக்குத் தெரியாது.</p> <p>அப்பிடி சும்மா கொஞ்சம் கொஞ்சம் இருக்குது.</p> <p>ஓம்... கொஞ்சம் கொஞ்சம்... இடத்துக்கு இடம்... இருக்குது. நான் கேக்கிறது அப்படி வெளி ஊர்லயிருந்து அப்படியான சக்தியொண்டு இங்க வந்தா... இந்த ஊரே ஒன்றுசேர்ந்து அத இல்லாமல் செய்ய ஏலுமா? அதாவது... அப்படியான பிரச்சினை ஒன்று வருமா...?</p> <p>நான் நினைக்கல்ல. இவங்க அப்படி வரமாட்டாங்க. இவங்களும் போக வேண்டுமே. அவங்க சொல்றாங்க இங்க... இப்ப... சிங்கள ஆக்களோடதான் பிஸ்னஸ் எல்லாம் செய்யற எண்டு. அதால இந்த ரெண்டு பக்கமும் பிரச்சினப்படுக்குள்ள ஒண்டும் செஞ்சிக்கொள்ள ஏலாதல்லவா? அதனால அப்படியான ஒன்று இங்க நடக்காது. இப்போ... நேத்து ஓராள் சொன்னாரு... அவங்கட ஓராள் சொன்னாரு... இங்க எங்களுக்கு அடிச்சாலும்... அடிக்க ஏசப் போகவேணாம் எண்டு அப்படி.</p> <p>பள்ளிவாசலாலேயா...?</p>

	<p>ஓம். வேணாமென்று சொன்னாங்களாம்.... அப்படி அடிக்கிறத்துக்கு.... ஏசுறத்துக்குப் போக வேணாம் என்று. அடிவாங்கிட்டு இருங்க என்று... இப்போ... அரசாங்கம் என்டாலும் சொல்லுது... எந்நேரமும் ஒரே இனம் மாதிரி வாழணும்னு சொல்லித்தானே.</p> <p>ஓம்.</p> <p>அதனாலதான்.</p>
<p>6:01 - 7:00</p>	<p>அது மிச்சம் கொஞ்சம் பேர்தான் அப்படி செய்றாங்க. புத்தியில்லாத ஆட்கள். கொஞ்சம் இனி இருக்கும். அப்படி இருந்தாலும் எங்களுக்கு தெரியுற மாதிரி இந்தப் பக்கத்துல....</p> <p>இல்ல... இல்ல... அது நல்லம்... அதாவது இப்பிடித்தான் இருக்க வேணும்... என்டாலும் நான் சொல்றது... அந்த... நாட்டில வேற இடங்களில... அப்படியொரு அலையொன்று வீசும்போது... இப்படி ஒற்றுமையா இருக்கின்ற இடத்திற்கும் அது பிரச்சினையா இருக்குமா என்றதுதான். ஆனாலும் அப்படி இல்லையென்டா... அது நல்லதுதான்.</p> <p>எங்களுக்குத் தெரிஞ்சு... அப்படி ஒண்டும் நடக்கல்ல.</p> <p>அப்படியென்டா... அப்படி வேறொரு ஊரொன்றில இருந்து வந்து ஓராள் சொன்னா... இப்படியொன்ட...?</p> <p>அப்படியென்டாலும்... நாம வேடிக்கைக்குச் சொல்லுவோம்...' இப்போ உங்கட ஆக்கங்கள் வந்து எங்களுக்கு அடிச்சிட்டுப் போவாங்க...' என்று. அதுக்கு அவங்க சொல்லுவாங்க...' நாங்க அடி வாங்கினாலும்... உங்கள்களுக்கு அடிக்க விடமாட்டோம் நாங்க...' என்று. நேத்தும் அப்படி சொன்னாங்க. அய்யோ... நாங்க முன்னால நிப்போம் என்று சொன்னாங்க. விளையாட்டுக்கு சரி சும்மா சொல்லுவோம். நான் வேடிக்கையா சொல்லுவேன். இப்போ பெரிய பிரச்சினையானே... இப்போ எங்களுக்கு அடிப்பாங்கதானே... என்று. அய்யோ அப்படி செய்ய மாட்டோம் அக்கா... உங்கட பிரச்சினைகளுக்குத்தான் நாங்க முன்னுக்கு நிப்போம் என்று சொல்லுவாங்க....</p> <p>ஆஹ்... அப்படியா...?</p> <p>அப்படி சொல்றதும் பெரியொரு விசயம்தானே...?</p> <p>ஓம்... எவ்வளவு பெரிய விசயம்?</p> <p>அது இல்ல... சில பகுதிகளில இருக்கே இப்படிக் கொஞ்சம்...?</p> <p>ம்ம்ம்...</p>
<p>7:01 - 8:00</p>	<p>அப்படியிருந்தாலும் இந்தப் பகுதியில.... எங்கட முன்னிலையையும் இல்ல. கதைக்கவும் மாட்டாங்க அவங்க. அப்படியொன்றும் இருக்குது. நாங்க என்டாலும்... பிழையானதை அவங்களும் சொல்லுவாங்க பிழை என்று. நாங்களும் சொல்லுவோம் இன்னார் இப்படித்தான்... இப்படித்தான் என்று... ஆனாலும் அதற்கு அப்பால எங்களுக்குள்ள ஒன்டுமில்ல.</p> <p>இப்போ யுத்த காலங்களில அப்படி... இந்தப் பக்கம்...?</p> <p>யுத்த காலத்தில என்டாலும்... அது இந்தப் பக்கத்த பாதிக்கல்லயே... தமிழ் ஆக்கள் அதிகமாக....</p> <p>இந்தப் பக்கத்திலிருந்து... நான் சொல்றது... ராணுவத்துக்கு சிப்பாய்கள் பலர் போனாங்களா...?</p> <p>ஐயோ... என்ட குடும்பத்திலயே இருக்காங்களே... இரண்டு பேரோ... மூன்று பேரோ....</p> <p>உண்மையாவா...?</p>

	<p>பொலீஸிலும் இருக்காங்க.</p> <p>உண்மையாவா?</p> <p>என்டாலும் அவங்க என்டா அதையிதை சொல்லுவாங்க. நானென்டா அதுகளை கணக்கெடுக்க மாட்டேன். அங்க அப்படி... இப்படி என்று. அப்படியென்டாலும்... இனி அவங்க இருக்காங்க. தம்பிமார் ரெண்டுபேர் இருக்காங்க. ஒரு தம்பி என்டா விலகிட்டாரு.</p> <p>ம்ம்ம்...</p> <p>மச்சான் பொலிஸ்லதானே... காலி பொலிஸில பெரியவர்ட பக்கத்திலதான் கோட்டைல இருக்காரு. இனி அப்படித்தான்... எங்களை அவங்க கூப்பிட்டுறது அக்கா... அண்ணா... என்டுதான். விஷேசமா அவங்களோட கதைப்போம். அதனால... எங்களுக்கென்டா அச்சுறுத்தல் எதுவும் இல்ல.</p>
<p>8:01 - 9:03</p>	<p>அது... யுத்த காலத்துல... இந்த... அவங்க கதைக்கேக்க...?</p> <p>அவங்களும் யுத்தத்தில எங்களுக்கு ஏசல்ல. தமிழ் பிரச்சினைதானே அங்க இருந்தது. அவங்க அப்படி ஒன்றும் சொல்லல்ல. பயம் இல்ல. பேருவளயில அப்படி பிரச்சினை இருக்கேக்குளயும் எங்களோட அப்படியெல்லாம் ஒன்டுமில்ல... எங்களுக்கு அடிக்கிறாங்க என்று சொல்றதல்லாம. அரசாங்கத்த மாத்துற அளவுக்கு அது போகுதல்லவா இப்ப? இப்பயென்றாலும் சொல்றது... ஒவ்வொரு பகுதிகள்தான் இந்த ரெண்டயும் செய்யுது. அதில்லாம... இங்கயிருந்து போய் அடிச்சுப்போட்டு வாறதுமில்ல. அங்கிருந்து வந்து எங்களுக்கு அடிச்சுப்போட்டு போறதுமில்ல. அவங்க சொல்றது இந்த அரசாங்கத்துல இருக்கிற... அந்தப் பக்கத்துக்குப் போனத்துக்குப் பிறகு மத்த அமைச்சர்மாரெல்லாம் அடுத்த பக்கம்... அப்படித்தான் இது மாறி மாறி நடக்குதென்று சொல்றாங்க... அப்படியென்று அவங்க சொல்றாங்க. அவங்களுக்கு அடிக்கிற... ஏசுற என்று சொல்றதுமில்ல.</p> <p>இந்த... இல்ல... நான் கேட்கப் போனது... 30 வருஷ யுத்த காலத்துல...?</p> <p>இனி எங்களுக்கு யுத்தத்தால பாதிப்பில்லையே...</p> <p>ஓம்.. சரி.. சரி... எனக்குத் தெரியும். முழு நாட்டுக்குமே பாதிப்பு இருந்திச்சிதானே... எங்க எல்லாருக்கும். முழு நாடு என்ற வகையில பாதிக்கப்பட்டதானே... இன்று... இங்க... யாரும் அடிக்காட்டியும்...?</p> <p>ஓம்.</p> <p>இப்ப யுத்தம் முடிஞ்சத்துக்குப் பிறகு... இப்ப நாங்க நினைச்சா... யுத்த காலத்தப் பத்தி... நாங்க அடுத்த பரம்பரைக்கு சொல்லனுமென்டு...</p>
<p>9:04 - 10:00</p>	<p>நினைவுச் சின்னமொன்று அமைக்கணும்... அப்படி நினைவுச் சின்னம் அமைப்பது நல்லமென்றா நீங்க ரெண்டுபேரும் நினைக்கிறீங்க...?</p> <p>அப்படியானவற்ற அங்க செய்ய விட்றாங்க இல்லையே...</p> <p>அப்படியென்டா...?</p> <p>இப்போ வடக்கில என்டாலும் அப்படியானவற்ற செய்ய விட்றாங்க இல்லையே...</p> <p>என்ன நடக்குதில்ல... நினைவுச் சின்னமா...?</p>

	<p>நினைவுச் சின்னங்கள்... இப்போ பழைய நினைவுச் சின்னங்கள வைக்கிறாங்கில்லையே... எங்கட தம்பிமார் வந்தா சொல்லுவாங்க... பழையவை இல்ல. அவை இருந்தாத்தானே மீண்டும் ஏதாவது வரும் என்று அவை அழிஞ்சிட்டு என்று. அவங்களும் சொல்றது அதைத்தான்.</p> <p>அதாவது... நினைவுச் சின்னம் என்றது யுத்த நினைவுச் சின்னங்களா...?</p> <p>இப்போ நாங்க உண்மையா யுத்தம் முடியிறபோது நாங்க போனோம் இடங்களுக்கு... அப்போ அந்த பிரபாகரன்ட விடயங்கள் எல்லாத்தையும் நாம பாத்தோம். அவை தொடர்ந்து... தொடர்ந்து அங்க இல்ல என்றுதான் அங்க சொல்றாங்க. அவை இருந்தா பிரச்சினை என்று சொல்லி...</p> <p>பிரச்சினை என்டா எந்த மாதிரியானது...?</p> <p>இனி எனக்குத் தெரியல்ல... எனக்கு அதற்கங்கால சொல்லத் தெரியல்ல.</p> <p>நாங்க இனி பொதுவா நெனச்சோம் சில நேரம்... நினைவுச் சின்னம் சரி, ஏதாவது சரி இருந்தா... அடுத்த பரம்பரை அதைப்பார்த்து... அதுபற்றி... ஆர்வமொன்று வந்து... சிலநேரம் கதைப்பாங்க இப்படி செய்ய வேணாம் என்று சொல்லி...</p> <p>அய்யோ.. அது பற்றி யாரும் கதைக்க மாட்டாங்க. அது பற்றி நினைவுகாட்ட வேணாமென்று சொல்றாங்க எல்லோரும்...</p>
<p>10:01 - 11:00</p>	<p>உண்மையா இனி நாங்க இதுல கண்டதானே... இங்க நடந்தது... எங்களுக்கு. குண்டு வெடிச்சி... கொடப்பிட்டியில குண்டு.</p> <p>என்ன நடந்தது அன்டைக்கு... எப்ப நடந்தது...?</p> <p>அதாவது அன்டைக்கு வந்தாங்களே அமைச்சர்மார் நெறையப்பேர்... மகிந்த விஜேசேகர, இன்னும் வந்தாங்க... அகுரஸ்ஸ நெறையப் பேர் செத்தாங்க.</p> <p>என்ன நடந்த என்று சொல்லுங்களே அன்டைக்கு...?</p> <p>அது... இப்படித்தான். அன்று பள்ளிவாசல்லயோ... ஸ்கூல்லயோ விழாவொண்டு இருந்திச்சு. பள்ளிவாசல்ல விழாவொண்டு இருந்திச்சு. அதுல சும்மா 'பெரஹர' மாதிரி ரபான் அடிச்சடிச்சி... அமைச்சர்மாரக் கூட்டிட்டுப் போனாங்க. போகக்கொள்ளயே... கடைத்தொகுதிகளுக்கு கொஞ்சம் இங்கால... குண்டொண்டு வெடிச்சது. நாங்கதான் பின்னாலயே போனது அமைச்சர்மாரின்ட... நாங்க கண்டோம் வெடிக்கிறத்த. போய் செக் பண்ணைக்க அப்பவும் நான் சொன்னேன்... அய்யோ... இதெல்லாம் செக் பண்ணி முடிஞ்சி... எப்பதான் உட்காரப் போறோமோ என்று. அப்பவே... இப்படி பாத்துக்கொண்டிருக்கும் போதே... 'டுங்' என்று போயிச்சு. நான் நெனச்சென் பட்டாசெண்டு. நான் இதுக்கு முன்ன கண்டில்லயே... பிறகு... எனக்கு தனிக்கு வந்தா ஒரு பெண். அவட இந்த விரலப் புடிச்சிட்டு ஓடினோம்.</p>
<p>11:01 - 12:00</p>	<p>அந்தப்பக்கம் மூடியிருந்த. புள்ளைங்க எல்லாரும் அழுதழுது ஓடினாங்க. புள்ளைங்கள்ட பெற்றோரும் ஓடினாங்க. என்டாலும் நான் அந்த பெண்ணின்ற கைய விடாம புடிச்சிட்டு ஓடி வந்த. எனக்கு வீட்ட கோல் எடுத்து கதைக்க ஏலாமிருந்தது. அவங்க நெனச்சிட்டாங்க ஏதாவொன்று நடந்திட்டு என்று. போனும் கதைக்காம கொஞ்ச நேரம் இருந்ததானே... இனி அந்த சம்பவத்துக்குப் பிறகு பார்த்திட்டு இருக்கைல எங்கட உயிர் காப்பாத்தப்பட்டிச்சு. திரும்பவும் நாங்க ஒரு யுத்தத்தப் பற்றி கதைக்கிறது நல்லம் இல்லத்தானே... சின்னப் புள்ளைங்க ரபான் அடிச்சடிச்சு அவங்களக் கூட்டிட்டுப் போனாங்க.</p> <p>சின்னப் புள்ளைங்க செத்தாங்களா?</p>

	<p>இல்ல. இந்தளவு உயரத்தால போகாதாமே...? இதவிட உயரமாகத்தான் குண்டு போகாமாம். இப்போ இந்தளவு புள்ளைங்க... அவங்களுக்கு பாதிப்பில்ல... வரவேற்குறத்துக்கு முன்னுக்கு நின்றவங்க இப்படியான புள்ளைங்கதான்.</p> <p>எத்தன பேர் செத்தாங்க அந்த இடத்துல...?</p> <p>செத்தாங்க இனி... எனக்குத் தெரியல்ல... 10 பேர் மட்டுல செத்தாங்க... 10க்குக் கூட செத்தாங்க. நினைவில் இல்ல எத்துன எண்டு. எப்படி இருந்தாலும்... இன்னமும் மகிந்த விஜேசேகர அங்கவீனர்தான். செத்தாங்களே... அகுரஸ்ஸைல செத்தாங்க ரெண்டு பேரோ... மூவரோ... ப்ரொக்டர் ஓராளும் செத்தாரு.</p> <p>அதாவது இந்த வெடிகுண்டால...?</p> <p>ஓம்... இதுதான் கடைசி குண்டு. அவங்க சொல்றாங்க கடைசி குண்டும் இங்க மட்டும்தான் என்று. இனி உண்மதானே...?</p>
<p>12:01 - 13:00</p>	<p>கொடப்பிட்டியோடு முடிஞ்சிட்டிது. அது போனது அந்த மாசத்தோடு... அடுத்த மாசம் எல்லாம் முடிஞ்சிட்டி. அதாவது... டீவியில அது... இது... கடைசி குண்டு கொடப்பிட்டிய... அதுக்குப்பிறகு குண்டு இல்ல. முடிஞ்சிட்டிது.</p> <p>அதுக்குப் பிறகு யுத்தம் முடிஞ்சிட்டிது என்ன...?</p> <p>யுத்தம் அதுக்குப்பிறகு அடுத்த மாசம் முடிஞ்சிட்டிது.</p> <p>ஓராள இந்த... என்னோட கதைக்கக்கொள்ள சொன்னாரு... சும்மா புள்ளைங்க எல்லாரும் தப்பினது அற்புதமொன்று மாதிரி எண்டு... அது புனிதமான பகுதி என்றத்தாலயா...?</p> <p>அற்புதம் என்று சொல்றத்துக்கு எங்களுக்கு தெரியல்ல. இல்ல... இல்ல... நான் என் தம்பிமாரிட்ட கேட்டன்... அவங்களுக்குத்தானே தெரியும்... யுத்தம் செய்யிற ஆக்கள்... அவங்க சொன்னது... பொதுவா ஓரளவு உயரத்துலதான் குண்டு வெடிக்குமெண்டு. வெடிக்கும்போது அந்த சின்னப் புள்ளைங்கள்ல இல்ல... அந்த பெரியாக்களற கழுத்து... அதால வெண்டுண்டு போயிச்சு. சின்னப் புள்ளைங்க தப்பிட்டாங்க. அவங்க சொல்றாங்க இந்தளவு உயரத்துலதான் இந்த குண்டு வெடிக்கும். என்டாலும் அது சரியா நடுவுல வெடிக்கல்ல. கொஞ்சம் ஓரமாக அந்தநேரம்... என்னவோ நடந்தது.</p> <p>யாரு வெச்சாங்க? அதாவது... குண்டு வெச்ச ஆக்களும் அந்த இடத்துல இருந்தாங்களா...?</p> <p>அய்யோ... அதென்றா தெரியாது. அந்த விசயம்...</p>
<p>13:01 - 14:00</p>	<p>அது... இந்த.. அங்க இங்கயென்று நெறையப் பேர சுற்றி வளைச்சாங்க... பிடிக்கல்ல.</p> <p>வெச்சிட்டுப் போயிருந்தாங்களா...?</p> <p>வெச்சாங்களா... அந்த ஆள் இருந்தாரா எண்டு தெரியல்ல. வெச்சிட்டு றிமோட் மூலமா இது செஞ்சிருக்கும். ஆனா... செத்த எண்டும் சொல்றாங்க குண்டு வெச்சவரு. அந்த விசயத்துல அப்படி யாரோ வந்து... என்னது... அந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பா... வாய்மொழி எடுத்து... எனக்கு பொலிஸாலயும் மாத்தறைக்கு வந்து... கடிதமொன்று கொடுத்து... நான் தேடிக்கொண்டு போன இந்த மாத்தறைக்கு... போய்ப் பார்த்தா... எனக்கு அந்த கடிதம் தந்த பொலிஸ் இருக்கவுமில்ல. நான் அதோடயே உள்ளுக்க போய்... சேர்மாரோட கதைக்கக்க... அந்த சேர்மார் சொன்னாங்க... 'அய்யோ மிஸ் நீங்க போங்க... அவர் இங்க இல்ல. அதை நாங்க பார்த்துக் கொள்ளோம்' எண்டு. நான் மட்டும் போய் பிரயோசனம் இல்லயே... இங்க நெறையப் பேருக்கு வந்தது. ஆனாலும் அது அப்படியே இதாயிட்டிது. முடிஞ்சிட்டிது. எங்களுக்குத் தெரியாதே..</p>

	<p>யாரு... எவரென்று இல்லயா...? எங்கட ஆக்களுக்கு இடையில்... நம்மட ஒருத்தரே வெச்சிக்கொள்ளுவாங்களா தற்கொலை குண்டுதாரிய... அந்த ஆக்கள் என்டாலும் விரும்புவாங்களா அவங்கட ஆட்களக் கொல்றத்துக்கு? இவ்வளவு நல்ல ஒரு விசயத்த செய்திட்டு...? எப்பயுமே அப்படியொன்ற செய்ய மாட்டாங்களே... அடுத்தது... அவங்கட புள்ளைங்கதான் இருந்தது எல்லாமே... மிச்சம் இருந்தது...</p>
<p>14:01 - 15:00</p>	<p>நாங்க இனி கலந்துகொண்ட... அவங்க சொன்ன வரச்சொல்லி...</p> <p>இங்க இருக்காங்கதானே அந்த இறைநேசர்கள் ரெண்டு பேரோ... மூன்று பேரோ... சமாதியொண்டு இருக்குதானே அந்தப் பள்ளிவாசல்...?</p> <p>ஓம்... இருக்குது.</p> <p>அந்த இடத்துக்கு முஸ்லிம் ஆக்கள் மட்டுமல்லயாம் வருவது... அப்படியா...?</p> <p>அது... இந்தியாவிலிருந்து வந்த பாவா ஓராள்... பக்கீர் பாவா என்றுதான் சொல்றது. அது சொல்வது... சீதுசாதத் பக்கீன் மொகிதீன் என்ற ஒருத்தர். அவர் இறந்து புதைச்சி... அதை மூடி இருப்பது அந்த இடத்துல. அவர்ட மனைவி அடுத்த பக்கத்துல இருக்கிற சின்ன இதொண்டு.</p> <p>ஆ.. அது மனைவி...?</p> <p>இப்போ வந்து எங்கட ஆக்களும் எல்லோரும் அந்த இடத்துலதான். இனி... இப்படித்தானே... வெள்ளிக்கிழமைல வந்து பாருங்க பள்ளிவாசல் அருகில... எங்கட ஆக்கள்தான் எல்லாரும் நேர்ச்ச வைக்கிறாங்க.</p> <p>இந்தப் பகுதி சிங்கள ஆக்கள்?</p> <p>எல்லாப் பகுதியிலிருந்தும் வருவாங்க. தூரப் பகுதிகளில இருந்தும் வந்து சடங்குகள் செய்திட்டு போறாங்க. இனி அது சில ஆக்களுக்கு சமயத்துக்கு அப்பால நிறைவேறுவதற்கு வாய்ப்பு இருக்கே... அதுவும் அந்த நம்பிக்கைதானே...</p> <p>ஓம் இனி... நம்பிக்கைதானே...?</p>
<p>15:01 - 16:00</p>	<p>நம்பிக்கையும் அப்படித்தான். இப்போ பாருங்க வெள்ளிக்கிழமைக்கு... இப்போ எங்கட தெய்வங்கள் (தெளிவில்லை)... சரியா... எங்கட தெய்வங்கள் நல்ல வேலைகள் செய்வாங்க. பழிவாங்கல்கள் அது... இது இல்ல... அப்படித்தானே நினைக்க வேணும்...? அவங்க (தெளிவில்லை) எங்கட தெய்வங்கள் பழிவாங்குறில்ல. பிழையானவைக்கு 'அச்சு' என்றுதான் அவங்க சொல்றது. பிழை என்டா 'அச்சு'</p> <p>இல்ல இனி... ஏதாவதொன்ற பதிலீடா வெச்சா அவங்களுக்கு சரியாயிடும் போல சிலநேரம்...</p> <p>எங்கட ஆக்கள் சொல்றாங்க சரியாகுது எண்டு. சரியாயிடுது என்பதாலதானே வாறாங்க... ஆக்கள் நிறைய வருவாங்க. வெள்ளிக்கிழமை காலைல... அவங்க பள்ளிவாசலுக்குப் போற நாள்தானே வெள்ளிக்கிழமை... சமயவழிபாடுகள் செய்ற நாள்... அதுக்குப் பிறகும்... முன்பும் அப்படி வேற நாட்களையும் வந்து நேர்ச்சை வைப்பாங்க.</p> <p>ம்ம்...</p> <p>அங்க இருப்பாரு ஓராள். அவர் வந்து என்ன எண்டு கேட்டு... காசு வெட்டி... சரியா... கொஞ்சம் பேர்... அந்த வெளியில தேசிக்காய் வெட்டுற எண்டு ஒன்று செய்வாங்க.</p>

<p>16:01 - 17:03</p>	<p>அதுக்குப்பிறகு... சமய மந்திரங்கள் சொல்லி காசு வெட்டுவாங்க. அதுக்குப்பிறகு விடயம் சரிவந்தா... என்ன கொடுக்கிற என்று மனசால நெனச்சிக்கொள்ளுங்க என்று சொல்லி... அவங்க சொல்லுவாங்க. இப்போ நாங்க நினைப்போமே... சரி வந்தா... பல்பு ஒன்று கொடுப்பதாக... நாங்க மனசால நெனச்சுக் கொள்ளுவோம். சரிவந்தா.. நாங்க அந்த பல்பு ஒன்ற வாங்கி கொண்டு வந்து கொடுப்போம் அந்த இடத்துக்கு. இப்போ இங்க உள்ள முஸ்லிம் ஆக்களிட்டயும் என்னசரி இது போல கேட்டீங்களா...?</p> <p>ஓம்... இந்த ஊரப் பற்றி... ஊரின் வரலாற்றப் பற்றி...</p> <p>இனி அதுக்கு அந்த... அவங்க என்ன சொன்னாங்க...?</p> <p>இதைத்தான் சொன்னாங்க இனி... இதே கதைகள்தான். எல்லோரும் நன்றாக இருக்கோம்... இங்க எந்தப் பிரச்சினையும் இல்ல என்று.</p> <p>இப்போ இந்தப் பக்கத்துல முஸ்லிம் ஆக்கள சிங்கள ஆக்கள் கலியாணம் முடிச்சு மதம் மாறி வந்திருக்காங்க... இல்லையென்று இல்ல.</p> <p>இந்தப் பக்கத்துல எந்தப் பிரச்சினையும் இல்ல என்றுதான் சொல்றது... எல்லாரும் ஒன்றாக...</p> <p>இங்க அப்படி ஒன்றும் இல்ல. 1915ஆம் ஆண்டுக்கு முதல்தான் நடந்திருக்கு.</p> <p>எது நடந்திருக்கு என்று சொல்றீங்க... என்ன நடந்திருக்கு?</p> <p>அது என்ன என்று தெரியாது. கலவரமொன்று நடந்திருக்கு. இலங்கைல எல்லா இடத்திலயும் தானே...? இனி இங்க பள்ளிவாசல உடைச்சு நாசம் பண்ணியிருக்காங்க... அதுக்குப் பிறகு அரசாங்கத்திட உதவியோட அந்தப் பள்ளிய மீள் நிர்மாணம் செஞ்சிருக்காங்க.</p>
<p>17:04 - 18:00</p>	<p>இந்தப் பகுதியிலுள்ள சிங்கள ஆக்கள் அந்தக் காலத்தில இருந்தே இருந்தாங்களா...?</p> <p>இந்த... எங்கட சிங்கள ஆக்கள்தான் குற்றவாளிங்க.</p> <p>அப்படியென்டா...?</p> <p>அவங்கதான் சிறைக்குப் போனாங்க. அங்க இங்க என்று... எங்கட சிங்கள ஆக்கள். அது அந்த முந்தைய காலத்தில நடந்த ஒன்று.</p> <p>இந்தப் பகுதியில தொடர்ந்து சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் அந்தக் காலத்துல இருந்தே... ஒன்றா இருந்திருக்காங்க இந்தப் பக்கத்துல...?</p> <p>ஓம். அந்தக் காலத்தில இருந்தே நல்லா இருந்திருக்காங்க.</p> <p>அதாவது... 1600 காலப் பகுதியிலிருந்து... இல்லயா..?</p> <p>1915க்கு முன்ன இருந்து...</p> <p>ஓம்... ஓம்... நான் சொல்றது இங்க வந்திருப்பது...</p> <p>எந்தக் காலம் வந்தாங்க என்றது தெரியல்ல. அந்தளவு சனத்தொகை இருக்கல்ல. வேணுமென்றா 50 அல்லது 100 குடும்பங்கள்தான் இருந்திருக்கும். இப்போதென்றா 500... 600 மட்டில... 500க்குக் கூட இருக்குது. பார்த்தா... இப்படி... இப்படி... இப்படி... இப்படி... வீடுகள் இருக்குது. இப்போ இப்படித்தானே... ஒரே குடும்பத்துக்குள் கலியாணம் கட்டி ஒரே வீட்டுல அப்படி இருக்காங்க.</p>

<p>18:01 - 19:00</p>	<p>அடுத்தது இப்படித்தான்... எங்கட ஆள் என்றா வெளியிலயும் கலியாணம் கட்டிக் கொடுக்கணும். இங்க மாற்றிக் கொண்டு கலியாணம் கட்டுறாங்க. அப்படி எடுப்பாங்க... கொடுப்பாங்க...</p> <p>ம்ம்ம்... வெளிய போறதுக்கு விருப்பமில்ல அல்லவா...?</p> <p>இல்ல... இல்ல... அவங்கட மகள்மாரை வெளிய மிச்சம் கலியாணம் கட்டிக் கொடுக்க மாட்டாங்க. அம்மாவுடன்தான் இருப்பாங்க. ஆண்கள் என்டா... வெளிய போய்... அவங்களுக்கு... இப்படித்தானே... பெண்களுக்குத்தான் வீடு சொந்தம். எங்கட ஆக்களுக்கு என்டா ஆண்களுக்குத்தானே. அவங்கட ஆக்களுக்கென்டா பெண்களுக்குத்தான். பெண்களுக்குத்தான் வீடு... காணி... சில ஆக்கள் இனி அவங்கட ஆண்கள் அப்படி எடுப்பாங்க.</p> <p>அப்படியென்டா இந்தப் பக்கத்துல... இந்த இடத்துல ஸ்கூல் ஒண்ணு இருந்திச்சு... அதில் தமிழ் மொழியில்தான் படிப்பிக்கிறாங்க...</p> <p>அவங்கட பாலைதானே...</p> <p>சிங்களப் புள்ளைங்க எங்க போறாங்க ஸ்கூலுக்கு...?</p> <p>சிங்கள ஸ்கூல் இருக்குதே அங்க...</p> <p>கொடப்பிட்டிய கனிஷ்ட...?</p> <p>அந்தப் பக்கத்தில் இருக்கு. வெலிஹேனயிலயும் இருக்கு. அத்தோட... இங்கயிருந்து பண்டட்டுக்கு (வரப்பு) அடுத்த பாதையில் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. இந்த எல்லா இடத்துக்கயும் இருக்கு. வெலிஹேன, கொரத்தொட்ட. தமிழ் புள்ளைகளும் சிங்கள ஸ்கூல்ல இருக்கிறாங்க.</p>
<p>19:01 - 20:00</p>	<p>தமிழ் புள்ளைங்க இருக்காங்களா இந்தப் பக்கம்?</p> <p>ஓம்... காணிகளில் இருக்காங்க குடியேறிக்கொண்டு... தமிழ் ஆக்கள் மிச்சம் பேர் மதம்மாறி இருக்காங்களே...</p> <p>ஆ... உண்மையாகவா..? அப்படியென்டா இந்த...</p> <p>கிறிஸ்தவர்கள் முஸ்லிம் மதத்துக்கு வந்திருக்காங்க. தமிழ் ஆக்கள்.</p> <p>நான் நெனச்சேன் தமிழ் ஆக்கள் இல்ல என்டு.</p> <p>இல்ல இருக்காங்களே தோட்டப்புறங்கள்ல...</p> <p>ஆ.. இந்தப் பக்கம் தோட்டங்கள் இருக்கா...?</p> <p>தெனியாய பக்கம் இருக்கே... அடுத்தது இப்படித்தான்...</p> <p>றப்பர் தோட்டமா...? இல்லயென்டா...?</p> <p>தேயிலைத் தோட்டம் என்ன...</p> <p>தேயிலைத் தோட்டம்... சரி... சரி...</p> <p>அடுத்தது இப்படித்தான்... தெனியாய பகுதியில்... அங்க இங்க இருந்து வந்து குடும்பங்கள் குடியேறியிருக்கு. பள்ளிவாசலால காணியொன்று கொடுத்து... அதில குடியேறி இருக்காங்க. அவங்க மதம்மாறி வந்து.</p> <p>ஆ... சரி... சரி... சரி...</p>

	<p>வேறு ஆக்கள் மாதிரியல்ல. அவங்கட சமயத்துக்கு எடுப்பாங்க. நிறைய எடுத்திருக்காங்க தமிழ் ஆக்கள். சிங்கள ஆக்களும் கொஞ்சம் பேர் இருக்காங்க.</p> <p>இந்த ஊரைப்பற்றி வேறு விசேசமாக ஏதேனும் சொல்ல விருப்பமா...? ஊர் வரலாறு...?</p>
<p>20:01 - 21:00</p>	<p>எனக்கென்டா இனி இங்க ஊர்ப் பற்றி சொல்லத் தெரியல்ல.</p> <p>இந்த ஐயா அறிஞ்சிருப்பாருதானே ஊரைப் பற்றி...?</p> <p>எனக்கும் அந்தளவு நினைவில்ல. தெரியல்ல... அப்போ இப்படித்தானே... உண்மையாக ஊரைப்பற்றி... ஏதாவது இருந்தாலும் என்னை விட அதிகமான ஒன்ற... பழைய ஆள் ஒருத்தரிட இருந்து தெரிஞ்சுகொள்ள ஏலும்... எங்கட விகாரை பற்றி...</p> <p>என்ன விகாரை பற்றிய விளக்கம்...?</p> <p>கொடப்பிட்டிய விகாரை. எங்களை விட அதிகமாகத் தெரிஞ்ச ஆட்கள் சொல்லுவாங்களே...</p> <p>என்ன அந்த கொடப்பிட்டிய விகாரை... எந்தக் காலத்திலிருந்து இருந்தது..?</p> <p>மணல்போட்டு கரையேற்றி அமைக்கப்பட்ட ஒரு இடம்தான் கொடப்பிட்டி என்று வந்திருக்கு. இந்த விகாரையால்தான்... இங்க கொடப்பிட்டிய என்ற பெயர் வந்திருக்கு. அது எங்கிருந்தோ ஒரு ஆள் வந்திருக்காரு. வந்து இந்த இடத்துல்தான் இறங்கியிருக்காரு. அதுக்குப்பிறகு.. இறங்கித்தான்....</p> <p>விகாரைய கட்டியிருக்காரு?</p> <p>விகாரைய கட்டியிருக்காரு. அதற்கு சொல்வது ரஜமகா விகாரை எண்டு. அங்குள்ள பௌத்த பிக்குகளுக்குத் தெரியும் விபரங்கள். விகாரையிலுள்ள தலைமை பிக்கு அறிஞ்சிருப்பாரு.</p> <p>ம்ம்ம்.....</p> <p>விபரங்களக் கேட்டா சொல்லுவாரு...</p>
<p>21:01 - 22:00</p>	<p>அது மிச்சம் பழைய விகாரையா...? ரஜமகா விகாரை?</p> <p>ஓம்... ஓம்... ரஜமகா விகாரை எண்டு சொல்றது. விகாரைகள் ரெண்டு இருக்கு இங்க... மேல் விகாரை, கீழ் விகாரை எண்டு நாங்க சொல்லுவோம்.</p> <p>அங்க ஏதாவது சுவரோவியங்கள் அப்படி ஏதும் இருக்கா...? வரைந்து அப்படி இருக்கா...?</p> <p>இருக்குதானே அப்படி இனி...</p> <p>பழைய விசயங்கள்...?</p> <p>ஓம்... பழைய விசயங்கள் இருக்கு.</p> <p>ஆ....</p> <p>புத்தர் சிலையொண்டு இருக்கு. இப்போ முன்ன விட விகாரைகள் கட்டிட்டாங்கதானே... பௌத்த பிக்குமாரிட்ட கேட்டா சொல்லுவாங்க... பிக்குமார் விகாரைகளில் இருக்குறதுதான் நல்லம். பிக்குமார் விகாரைகள் முன்னேத்தனும். இருக்கின்றவற்றை திருத்தியமைச்ச... அந்த கொடப்பிட்டிய விகாரைட ஒன்றுதான் இந்த 'போதி'யும். அந்த இடத்துல 'போதி' ஒன்றும் கட்டப்பட்டிருக்கு அழகாக. அது விகாரை மூலமாகத்தான் நிருவகிக்கப்படுது. நிருவகிக்கப்படுது என்கிறது... அந்த பௌத்த பிக்குதான் மார்க்க உபதேசம் (பண) சொல்வதும் எல்லாமே... 'போதிக்கு' முன்ன இருப்பதும் முஸ்லிம் ஆக்கள்தான். இடையூறுகள் இல்ல... போதிக்கு</p>

	<p>முன்பாக வீடு கட்டியிருப்பதும் முஸ்லிம் ஆக்கள்தான். பின்னாலயும் முஸ்லிம் ஆக்கள்தான். முன்னுக்கும் இருப்பது முஸ்லிம் ஆக்கள்தான்.</p>
<p>22:01 - 23:00</p>	<p>ஓம். அதில எந்தப் பிரச்சினையும் இல்ல.</p> <p>இல்ல... இல்ல... நாம பார்ப்பது இந்த வரலாற்றப் பற்றித்தானே...</p> <p>வரலாற்றப் பற்றி என்டா... இனி... சொல்றத்துக்கு எனக்கென்டா தெரியல்ல.</p> <p>சரி... சரி... சரி... விகாரை சம்பந்தமாக அப்படியென்டா நாங்க அறிஞ்சுகொள்ளோம் யாரிடமிருந்து சரி..</p> <p>விகாரைல கேளுங்க. விகாரை பற்றி கேக்க வேண்டியது விகாரைக்கு பங்களிப்பு செய்கின்ற பழைய ஓராளிடமிருந்து. பௌத்த பிக்குவும் அறிஞ்சிருப்பாரு... பழைய ஆட்கள் இப்ப இல்லையே... செத்துட்டாங்களே... எங்கட அம்மா அப்பாக்கள் என்டா... அவங்களுக்கு விபரங்கள் தெரியும். அவங்க இல்லையே இப்போ...</p> <p>விகாரைல விபரங்கள் அல்லவா...?</p> <p>விகாரைல விபரங்கள் இப்போ பௌத்த பிக்குவிடமிருந்து தெரிஞ்சுகொள்ள ஏலும். ஆனா... இப்ப இந்த நேரத்தில என்டா இல்ல... மிஸ் எங்க...?</p> <p>கொழும்பு..</p> <p>கொழும்பில இருந்தா வாறீங்க...?</p> <p>நாங்க ரெண்டு பேரும் கொழும்புதான்.</p> <p>அப்படியா?</p>